



Sunday

Vol. 14 No. 09

CYCLE - C

வெற்பூம் தோமினி

VERBUM DOMINI

தொயாகுச் சிவுபூலியிலை ஸஜிவ பகாளித்தனிக் ஸஹாயிக்குடு லாபுலேவ

2025 ஜூவரி

19

அறங்குவடிவுத்திலை ரள்ளாம் எதாயால்

மரியாம் படிநீதம்: ரள்ள காவுப்பானில்

ஹ. அனாப் ஹேஸ் ஸ்டூபானில்



அறங்குவடிவுத்திலை ரள்ளாம் எதாயாகுச் சயிற் காாயிலை கல்யாணப்பிரிவாகுச் பிபித்தை விழித்தை வகுகுந்தத். ‘விருங்கு’ என்ற குடும்பத்தியூந்தை, ஸ்தோனியூந்தை, பகுவத்தியூந்தை மாற்றுவுடையும் அத யாழிவுமான். காாயிலை கல்யாணப்பிரிவானு ஸாக்கு வோசு பரிசோதம் மரியாதீவிருங்கு, யேசுவிருங்கு, ஶீக்ஷியுமானுடையும் ஸாக்கியு வசந்ததீன் சூளை கிடுகுந்தத்.

மரியா ஏற்புகாரமான் மாங்குங்கு மயுஸமயாயில் கருகாதென்ற மியத்திலை ஸாக்காதென்ற நின்கு விழுதுகாலையும் ரள்ள காருளான் வடிவதை மரியாம் ஸாக்காதையிலை வகுகுந்ததை. என் யேசுவிலேந்தூநு, மருடாங் பரிசாக்காலையும். விருங்குத் திரிமுங் ஹேகு நூ குருவ் மரியாம் கக்காங் ஸ்ரூப்புத் தெடுதூநு “அவர்க்கு விரைவில்” பரிசாக்காலை மரியாம் பாயுக்கும் அவர்க்கு பாயுக்கும்தூநுவாலை பிரிக்குக் கூடுதல்.

மரியாதீவிருங்கு மயுஸமயாலை பிரதேகமாக தூதான்: தெர்க் கக்காங் முந்பித் தோவர் மாங்குந்தை, ஸலப ஹீராய நம்முகை அதுவுடையும் உளாத்திக்கூநு. கெஷ் நம்முகை பிரியாநு பவத்தை மாசுமையி மாரிய கக்காங் ஹிதமாநுகூலமாக கூடுதல் வுக்கிக்குலி மங்கா நிற்குமாங் ஸ்தோனியூந்தையை கேட்கிக்கொப்படுகுநு. தீர் சூதாயும் திருநதைப்பேர்களை ஒரு மேநாபாவாளித். மூலா நாக்காலையும் ஓரிமிக் ஸ்தோந்தையை கெவல் முடிவதைகளை திரிசூபிப் பிரேசாநு மங்கா உளாக்களையாக மூலா முதலை வசந்ததை பிரிசூபிப் பிரேசாநு மங்கா கூநு.

அதுகொள்ளுதையை ஹூந் மங்கா பிரதேகம் ப்ரார் திக்கா; கெவலே, காாயிலை கல்யாணப்பிரிவானு வெப்பாலை பார் அம்முல ஸாக்கியு ஸாஞ்சுலை ஜிபித்தென்திலுக்கானில் அங்குவெப்போதுகொளை. விறை ஸத்திர்க்கூநு உதநம வொயுதைக்கூநு வெளிச் சிதில் ஹாசு மேநாபாவதைக்கூநு கெவலப்பக்கான் ஓருங்குளிச்சிப்புப்பிரதென்கொங்குலத் குப் பெண்க்கள் நிற களைச் சூப்பு அவிடுதேநாக் யாசிக்காம்.

காாயுக்குள். ஸங்கிச்சுவோக் குருவ் பரிஹாசிகை கெட்கான் யாதையை ஸாயுதையூ முந்பித் தூதுக்கு ஒளிடுந யேசுவிருங்கு வாகு கேட்க் காாயுக்குள்கள் அவர் வகோலை நிச்சு வாங்களூநு. அஸாயுவா யதெந்த கல்யாணதைகளை கெவல் குருதையென் கூத் தூதையான் எந்த பக்காநு பதிக்கூநு. எட்டு வரு ஆவுவுமாயற், பகோலை வெங்குங் நிச்சுக்கான் பரிசாக்கர் காளிச் சூதாபாவத்தை தீக்கூல ரையக்கிலைப்பு மாங்காக்கள் உள்ளாக்கள். எனுதை நியோயைப்பு பாயுக்குப்பு யாதையை போயுப்பு, ஸங்க யவு உள்ளிக்காதை அப்பகார் அவர் அநூபு சிசு மூல வெயுயிபு, அநூபுளையைபு உள்ளக்கள் எட்டு ப்ரதிக்குல ஸாபாவுசுதையூ கெவலப்பிற தொல் அங்குக்குல அங்குவண்ணாகி மாறிவெடு க்கால் நாக்கு ஸ்தாயிக்கூநு. அவ்வாணதை கல்யாண அவ்வாணதை போயுப்பு, ஸங்க யவு உள்ளிக்காதை அப்பகார் அவர் அநூபு சிசு மூல வெயுயிபு, அநூபுளையைபு உள்ளக்கள் எட்டு ப்ரதிக்குல ஸாபாவுசுதையூ கெவலப்பிற தொல் அங்குக்குல அங்குவண்ணாகி மாறிவெடு க்கால் நாக்கு ஸ்தாயிக்கூநு.

கல்யாணதை கல்யாண அவ்வாணதை போயுப்பு பால்விளக் கிளி சிசுவூக் எந்தோக்கான். கல்பாக்காரன் விஸ்தையி சாரிய வெங்குங் சூவிசு கோக்கியீட் மென்வாடைகள் ப்ரகோபிக்கூநு. யமர்த்தமதீன் அக்காங் மூல விஸ்தை க் காரள்காலாண்யதை கல்பாக்காரன் திரிசு ரியாதை போகுநூ. மூக்காங் ஸாப்பகாரமுங்கான். மங்கால் ஹீசு நாக கெஷ கார்த்தி, அத் தூந்தையில் சூக்கால் கெவலதை கெவலதை மங்கா நிற்குமாங் ஸ்தோனியூந்தையை கேட்கிக்கொப்படுகுநு. தீர் சூதாயும் திருநதைப்பேர்களை ஒரு மேநாபாவாளித். மூலா நாக்காலையும் ஓரிமிக் ஸ்தோந்தையை கெவல் முடிவதைகளை திரிசூபிப் பிரேசாநு மங்கா உளாக்களையாக மூலா முதலை வசந்ததை பிரிசூபிப் பிரேசாநு மங்கா கூநு.

அதுகொள்ளுதையை ஹூந் மங்கா பிரதேகம் ப்ரார் திக்கா; கெவலே, காாயிலை கல்யாணப்பிரிவானு வெப்பாலை பார் அம்முல ஸாக்கியு ஸாஞ்சுலை ஜிபித்தென்திலுக்கானில் அங்குவெப்போதுகொளை. விறை ஸத்திர்க்கூநு உதநம வொயுதைக்கூநு வெளிச் சிதில் ஹாசு மேநாபாவதைக்கூநு கெவலப்பக்கான் ஓருங்குளிச்சிப்புப்பிரதென்கொங்குலத் குப் பெண்க்கள் நிற களைச் சூப்பு அவிடுதேநாக் யாசிக்காம்.

2025

ஜூவரி

19

www.verbumdomini.in

1

www.verbumdomini.org

ആര്യവാ

സംസ്കാരമുള്ളവരെ, ഇന്ന് സഭാജാതാവ് നമ്മുകൾ വിചിത്രനതിനായി നൽകുന്ന പചനാഗം കാനായിലെ കല്പാണവിരുന്നാണ്. ആ കല്പാണവിരുന്നിന് യേജുവും, ശിഖംബരം ക്ഷണി ക്ലേഷിരുന്നുവെന്നും, പരിശോധിക്കുന്ന ഉണ്ടായിരുന്നുവെന്നും പചനം സാക്ഷ്യപ്പെടുത്തുന്നു. നമ്മുടെ പൊന്തങ്ങളിലും പല ആദ്ധ്യാത്മകാളികൾ നടക്കാനുണ്ട്. അവിടെന്നും യേജുവും, പരിശോധിക്കുന്ന ക്ഷണിയും അവിടെ പലക്കുറ്റിൽ പരിശോധിക്കുന്നതു തുറവി പലപ്പേജും നമ്മുടെ നശ്ചൈക്കപ്പെടുന്നുണ്ട്. കാനാ യിലെ കല്പാണവിരുന്നിൽ പരിശോധിക്കുന്നതു, “അവൻ പറയുന്നത് ചെരുവിന്” എന്നാണ്. അപേഴാണ് അവിടെ കുറാൻ നിവായി ഭാഗിയത്. ആയതിനാൽ ചീഞ്ഞ കർത്താവികളുടെ നമ്മുടെ പുഡയണം ദേഹം വിലീർ പചനം കൊണ്ടു നിയർക്കാനും, നമ്മുടെ ആദ്ധ്യാത്മകളിൽ യേജുവിനും, പരിശോധിക്കുന്ന അമ്മയ്ക്കും, ശിഖംബരം കുറാൻ നടക്കിക്കൊണ്ട്, അപരൂപം വാക്കുകൾ കേൾക്കുവാനുള്ള തുറവിയുണ്ടാക്കുവാനും വേണ്ട കുപ്പാ വരങ്ങൾക്കായി പ്രാർത്ഥിച്ചുകൊണ്ട് ബലിയിൽപ്പണ്ടിനായി നമ്മുക്കൊണ്ടുണ്ടാം.

ഒന്നാം വായന

എഴുഫലു പ്രവാചകഗണ്ഠ് പുസ്തകത്തിൽനിന്ന് (62 : 1-5)

(ഇണവാളിന് മണവാട്ടിയിൽ ആനന്ദ കണ്ണമുന്നുന്നു)

സിഡ്യാബനി നൃയം പ്രഭാതപ്രാവലയും പ്രകാശം പോരായും പ്രകാശം ശക്കുന്നതുവരെ അവഭൂ പ്രതി താനു നിൽക്കിയാണോ നിൽക്കേണ്ടോ ആയിരിക്കുകയുള്ളൂ. ഇന്നത് കർത്താവിന്നീ നിൽക്കിയാണോ നിൽക്കേണ്ടോ ആയിരിക്കുവും രാജക്കരിക്കുവും. കർത്താവ് വിളിക്കുന്ന രേഖ പുതിയ പേരിൽ നി അറിയപ്പെട്ടു. കർത്താവിന്നീ രേഖകളിൽ നി മണോഹരായ രേഖ കുറിച്ചായിരുന്നു പരിശീലനത്തിനായി നിയാ, വിനുന്ന ഏന്നു നിന്നെൻ ദേഹം മുന്നിലേക്ക് പാപപദ്ധത്കയല്ല എന്നീ സന്ദേഹം ഏന്നു നിയാ, വിവാഹിതരെയും നിന്നെൻ ദേഹവും വിളിക്കുപ്പെട്ടു. ഏതെന്നും, കർത്താവ് നിന്നിൽ ആനന്ദം കൊള്ളുന്നു; നിന്നീ രേഖ വിവാഹിതരും പുനരുദ്ധ്യാക്കൽ നിന്നെൻ പുനരുദ്ധ്യാക്കൽ നിന്നെന്ന വിവാഹം ചെയ്യും; മണവാളിന് മണവാട്ടിയിലെന്ന പോലെ നിന്നെൻ രേഖവം നിന്നിൽ സന്ദേഹിക്കും.

കർത്താവിന്നീ വചനം.

പ്രതിപചനസകീർത്തനം

(96: 1+2a, 2b-3, 7-8a, 9-10ac)

**ജനപദങ്ങളുടുക്കയിടയിൽ
കർത്താവിന്നീ ആര്യുത പ്രവൃത്തികൾ
വർണ്ണിക്കുവിൻ.**

കർത്താവിന് രേഖ പുതിയ കീർത്തനം ആലപിക്കുവിൻ, ദുഃഖി മുഴുവൻ കർത്താവിനെന്ന പാടിപ്പത്തുകുടാക്കും. കർത്താവിനെന്ന പാടിപ്പുകൾ കീർത്തനാവിനെന്ന പാടിപ്പുകൾക്കും.

ജനപദങ്ങളുടുക്കയിൽ

അവിടുത്തെന്ന നാമത്തെ വാഴ്ത്തുവിൻ; അവിടുത്തെ കുക്കണ്ണുവെ പ്രതിവിനിം പ്രകാശിക്കുന്നതുവെ പാടിപ്പുകൾ കീർത്തനാവിനെന്ന പാടിപ്പുകൾക്കും; ഇന്നപദങ്ങളുടുക്കയിൽ അവിടുത്തെ നാമത്തെ പാടിപ്പുകൾക്കും.

അർദ്ധത പ്രവൃത്തികൾ വർണ്ണിക്കുവിൻ.

ജനപദങ്ങളുടുക്കയിൽ

ജനപദങ്ങളേ, ഉൾഭേദാശിക്കുവിൻ; മഹത്തുവും രേഖ തിയും കർത്താവിന്നീരുത്തെന്ന് ഉൾഭേദാശിക്കുവിൻ. കർത്താവിന്നീ നാമത്തിനു ചേർന്നവിധം അവിടുത്തെ മഹത്തുക്കുത്തുവിൻ

ജനപദങ്ങളുടുക്കയിൽ

വിരുദ്ധധാരവിന്നുത്തണ്ണിലെണ്ടീ അവിടുത്തെ ആരാധിക്കുവിൻ; ദുഃഖി മുഴുവൻ അവിടുത്തെ മഹത്തുക്കുത്തുവിൻ; ഇന്നതകളുടെ മഹത്തുവിൽ പ്രാഖ്യാ പ്രകാശിക്കുവിൻ; കർത്താവിനു വാഴുന്നു; അവിടുത്തു ജനതകളും നിന്തിപുറം വിധിക്കും.

ജനപദങ്ങളുടുക്കയിൽ

ഒന്നാം വായന

വി. പാലോസ് അപിസ്തോലപ് കോറിന്റോസുകാർക്ക് എഴുതിയ ഒന്നാം ലേവനത്തിൽനിന്ന്

(12 : 4-11)

(രാഹോത്തമനു തമസ്ത ത്രഷ്ടംപോലെ വിജിച്ചു
കുട്ടകുമ്പന്നത് ഒരു ആരമ്മാണ്)

സപ്രോഡരേ, ദാനങ്ങളിൽ വെവിവിധം ഉണ്ടകിലും ആര്ത്താവ് നേന്നുതെന്ന. ശുശ്രൂഷകളിൽ വെവിവിധം ഉണ്ടകിലും കർത്താവ് നേന്നുതെന്ന. പ്രവൃത്തികളിൽ വെവിവിധം ഉണ്ടകിലും ഏല്ലാവർക്കും ഏല്ലാവിലും പ്രഭേദങ്ങം നൽകുന്ന രേഖപ്പെടുത്തുന്ന നാഭാവും ആര്ത്താവും വെളിപ്പെടുന്നത് പൊതുവാർമ്മ ത്രക്കുവെളിയാണ്. ഒരു ആര്ത്താവും രാനെ രാജർ കുവിവേകത്തിന്നീ വചനവും മെറ്റാബർക്കും ജണ്ണാ നന്തിന്നീ വചനവും നൽകുന്നു. ഒരേ ആര്ത്താവും രാനെ ഒരുവിനു വിശ്വാസവും വേണാരുവും രേഖപ്പെടുത്തുന്ന നാഭാവും. ഒരുവിന് അംഗീക്കുവെ തന്നെ പ്രവിശ്വാസി വരുമ്പു, വെണ്ണുവുവിന് ആര്ത്താവുക്കുവെ പ്രവിശ്വാസിയാണ് കഴിവും വേണാരുവുവും ആശാവരിവും, വേണാരുവുവിന് വായ്വാനത്തിനുള്ള വരുവും, അരെ ആര്ത്താവും രാനെ നൽകുന്നു. തന്നീൻ ത്രഷ്ടംപോലെ ആര്ത്താവാശിക്കുവെ പ്രത്യേക പാരമണ്ഡലം നൽകുന്നു ഒരേ ആര്ത്താവിന്നീ തന്നെ പ്രവൃത്തിയാണ്.

என் ஹதெல்லா. .
கர்த்தாவிலெழ் வசனம்.

அளவுவடியு!

அளவுவடியு! (2 Thess. 2 : 14) நம்முடை கர்த்தாவாய யேறு கிரிஸ்துவின்றி மூதுபு நினைவுக்கு உதிர்க்கு நிடிருவேஸி எண்ணுடை ஸுவிஷேஷத்திலுடை அவிடுனா நினைது பிழிச்சு - அளவுவடியு!

ஸுவிஷேஷம்

யோவனாவுரை விழுவு
ஸுவிஷேஷத்தித்தினாகுஞ் வாய்ந
(2 : 1-11)

(மறிவிடியல் காாயில்வத்
யோவ தாலி அதிவரை அவயவு பூர்வத்திளு?)

அக்காவதற், தறிவிலியிலை காாயில் ஒவு விவாஹ பிழுனா நடங்க யேறுவிவென்றி அவை அவைவரையுடையிருந்து யேறுவுபு ஶிஷ்யர்மாங் விழுவினாகு க்கணி கலைக்கிழுநா. அவிளை பிழன்று ரீர்ண்றுபோய போர் யேறுவேவென்றி அம அவைவாடு பாஸ்து அவைர் குகு வீண்ணிலு. யேறு அவைஞாடு பாஸ்து: ஸ்திரி யே, முறிக்குபு நின்குபு முறு? முலைநி மதயங் குடி யு, ஆயித்திலு. அவைநி அம ப்ரிச்வகரேந்து பாஸ்து: அவை நினைஞாடு பாயுவாடு செற்று செற்று வின். அபுருவாத யேற்கிரகாக்ரமத்தினாகுஞ் வெலும் நின்க்குநா அரை கல்லெளிக்கர் அவிலை உள்ளாயி ருநா. ஓவைநிலும் ஏனை முனோ அதிவு கொலைஞு மறுவுமா இல்லைக்குத் தெவென்த பிழுநா அக்காவதை கால்வீடு அவைராடு கால்விச்சு. அவற் அவ யெலும் வக்கலை நிலிச்சு. ஹி பக்கினா கலபா காாரெனி அரங்கு கொளு செப்புவின் முன் அவைர் பாஸ்து. அவைர் அபுமால செய்து கல பிக்காவர் விழன்தியி மாயி அ வெலும் குபுச்சு கோகி. அத் திவிவிட நின்காவளைந் அவைர் அளி செனிலு. முந்தா, வெலும் கோலிய ப்ரிச்வகர் அளி சென்றிருநா. அவைர் மளவாழுமை விழிச்சு பாஸ்து: ஏற்பாவரு, சேத்துதாம் விழன்து ஆரும் விழுநாங்கு, அதிமிக்கர்மகூ உடாரை விடிச்சுக்கிழியுவோன் தாது நாமரையும் மானாத், நிலு மீன்று ஹதுவரெறும் ஸுக்கிப்புவுபூவெறு. யேறு தெளி ஹது வெலி செப்புநிறுநாமாத், மூலிலியிலை காாயில்து செய்த குட அரசிதுதாம். அவைநி ஶிஷ்யர்மார் அவைநி விழு சிக்கு.

கர்த்தாவிலெழ் ஸுவிஷேஷம்.

விழுவுகளுடை பூர்தமந

காந்திக்கரி: பிய ஸஹாவரே, குவிவுக்கு நிவு கலைக்குநா ஸம்புக்கட்டாய வெவ்திலெழ் முனில்.

விழுவுபுரிச்சு நம்முடை எழிய பூர்தமநக்குநா, யாசங்களுங்கு நூம தெனயுபு சுமசுக்கிசொ.

1. ஸ்னோப் ப்ரதாவை, திருவுசு மூல ஜுவிலி பர்சும் அதுவோசிக்குந உட வெலியின் அணை பரிவுரு பிழுவு சூதாமுறையைக்கு, வெவ்தீக்கரெய்து, ஸங்க்தரையும் அணை குபாவஞ்செலால் நிர்யகானமை. பலிருப்புமாவிலெழ் புசேவாஞ்சாத் வெவ்தீக் கூ ஸ்பூஞ் வெவ்தீகாத் பக்கினா நில்கால் குப சிலப் அரசிச்சுகானிய ஜுவிப்புகளைமொன் அணையோ க்கொன் ப்ரார்த்திக்குநா.

2. நலை வெவ்தீ, தெந் மதய அதுமதமாகிடிலெலு ஸினாட்குந, பரிசேவு அமயதை வாகுக்கற்க் கில கண்ணெலைய அங்குமால்திலெழ் நிகுகுமாகலி இநிய ஜேபு. காமுகா, அவையி ஆவுவென்றுமால் செய்தை கர்த்தரெளிக்குலமாயி குட வெறித்து பகுவேலை டிவுகுமா அங்குமாரு, தெஜுபுகூ புவுண்ணங்குமாயி ஸபங்குமலையாக்கால் செனுவால் நடாகாலை மென் அணையோடு எண்ண் ப்ரார்த்திக்குநா.

3. காவுஞவாயா வெவ்தீ, அங்குவிர ஜிவித்தித்தி கில எண்ணாலும் கூலை ப்ரபுமதிக்கெல்து, வாகை காலியுபு, பாந்கலெயுபு ஸம்பிசுக்குந. குபுவு கலை நிவூக்காக்குவே பரி. அமமயுக் காாகம யேயுபு கெலைஞுகளும் ஜிவித்திலுங்களி அங்குவிக்கா ருகு ருகு அரும் எண்ணக்கா நில்களைமெனு, பரி. அமமயை தல்லிபாயும் மக்கற்கா பரி. அமமயுக் காவுஞபுவெறுமாகுவால் வேள் வசு செல்களைமெனு அணையோ எண்ண் ப்ரார்த்தி கெனுங்.

4. வெவ்தீ, ஆடுதுவெவ்தை வசி ஆலப்பவை ஸ்நக்க் தாணு தாலுமாயி மாரிய ஏற்பு ஸுமந ஸ்துகுலெல்துபு ஸம்பிசுக்குந. நலூரு உதுருதேநை டந்துபுஞ் புவர்த்தனதிலும் முகுஞ்சுப்புலைத் தின்க லத்தெக்களை வழுவேன் யேறுவுபு, பலிருபு அம யு, குடுக்கறயென்ன உதும வேஷு முபாக்கற் கில களமெ. ஏற்பாவாலும் உபேக்கிமகெப்புவால்கா அதுமேக்குந முபார அணை திருவுபுயரத்தில் முங் நல்கி அங்குமாகிகளைமொன் அணையோடு எண்ண் ப்ரார்த்திக்குநா.

5. கருவையாயாயா வெவ்தீ, உரளமகளை எண்ண ஜூக் பியசுக்குவர்க்கு, வேண்டு வரக்கவெலூதை அணை ஸஹிய பூதுவிவர்க்கு, பூர்த்திக்குவையை அலுவில்லாடையவர்க்கு, அவற் குட வெக்கணிவாயி ருகுவென் வர்கு போய ஏற்பு வித்துக்கற்குந முபு நில்களைமெனு, ஸுற்றுத்திலீ அணை திருவுபுவங் குல்கெபுவாஞ்சுஞ்சுக்குந எண்ண் ப்ரார்த்திக்குநா.

காந்திக்கரி: வெவ்தீ, அணை அருபுபியுமா குட ய்கொடைத் தரவாப்பலளைஞாத் எண்ணலை குறித்து அமமயுக் கிவுபாயி யேன்றுமால் குடுங்குபண்ணலீ ஏற்குநா நிவுத்து நில்களைமெ. எண்ணஞ்சுஞ்சுக்குந குல எண்ணால் ப்ரார்த்திக்குநா.

ഗാനങ്ങൾക്ക് (You Tube: Verbum Domini Songs)

പ്രവേശന ഗാനം

A. S. A.

ദൈവമുതൽ അണിനിരക്കുന്നു
ദിപനാളം മിഴി തുറക്കുന്നു (2)
പെസഹാ കുഞ്ഞാൻ ബലിയിൽ
അണായാ ദക്ഷയാദവായ് (2)

നിരുന്നിണാമെഴുകും കാർപ്പൽ കോം
നിർമ്മലായ് സ്വീപിതരായ് തിരാം (ദൈവമുതൽ.....)

ഞാനാകും മെച്ചപ്പെടി ഉള്ളകിയാലെ
ഒവവത്തിന് തിരുവിറി തെളിയായ.... (2)
എന്നിൽ നിന്നാ പ്രസ കെകമാറിയാലെ
നമ്മളായ് നവ സമൃദ്ധിയാകും
അവിട്ടുന്നെ അജഗ്രഥമാകു (ദൈവമുതൽ.....)

കാഴ്ചവയ്പ് ഗാനം

പുർണ്ണപിതാക്കൾ ദൈവപ്പുംഘാട
യാതമനർഷിച്ച പോൽ (2)
പവപ്പെ ബലിപാഠം
വിപുപുജയാം മൂള സ്വീപാധയാഗം
ഞാനൾ അർപ്പണം ചെയ്തിട്ടുന്നു (2)

ദൈവപിതാവേ സ്വീകരിക്കു
സാദം മൂള സ്വീപാധയാഗം (2)

അദ്വാമിനെ പോൽ ആബേലിനെ പോൽ
സമ്പർക്കം ബലി നൽകുവാനായ് (2)

അശ്രതാര മുന്നിൽ വരാം
അണേയുകു കാഴ്ചയകാൻ
ഞാൻ തന്റെ മൂള കാഴ്ചയല്ലോ
കനിബോട കൈക്കരാളുണ്ടോ (2) (രഹം.....)

ദിവ്യകാരുണ്യ ഗാനം

കാനായിലെ കല്യാണ നാളിൽ
കൽക്കരണിയിലെ വെള്ളം ഭൂതിരനിരായ (2)
വിസ്തൃതിയിൽ മുഖകി ലോകനെ്
വിസ്തൃതിയിൽ തുടരും ലോകമിന്
മഹിൽ കാട്ടി... യേരുന്നാമൻ (കാനായിലെ.....)

കാലികൾ ദേയും പുൽതൊഴുതിൽ...
മര്ത്തനയ്ക്കു മുഖകി മുളഞ്ഞ് (2)
മെച്ചപ്പെടി നാളും പോലെയുണ്ടു
ബപ്പള്ളിച്ചേകി ഇഗ്രാഫിനെന്നും (2)
ആഹാ ഞാൻ എത്ര ഭാഗ്യവാൻ....
ആഹാ ഞാൻ എത്ര ഭാഗ്യവാൻ
യേരുവേൻ ജീവനേ (കാനായിലെ.....)

ഉംഭയ സാരവുമാകി തുടയൻ....
അസന്നു കാഴ്ചയേകി നാമൻ (2)
പാർത്തിൽ സ്വീനു സുന്ന വിതി
കാൽവശ്വരിൽ നാമൻ പാദിടിൻ (2)
ആഹാ ഞാൻ എത്ര ഭാഗ്യവാൻ....
ആഹാ ഞാൻ എത്ര ഭാഗ്യവാൻ
യേരുവേൻ ജീവനേ (കാനായിലെ.....)

Jan	വിശ്വദർ	വയനകൾ
20 Mon	St. Fabian	Hebr 5: 1-10/ Ps 110: 1. 2. 3. 4/ Mk 2: 18-22
21 Tue	St. Agnes	Hebr 6: 10-20/ Ps 111: 1-2. 4-5. 9 and 10c/ Mk 2: 23-28
22 Wed	St. Vincent Pallotti	Hebr 7: 1-3. 15-17/ Ps 110: 1. 2. 3. 4/ Mk 3: 1-6
23 Thu	St. Ildephonsus	Hebr 7: 25 -- 8: 6/ Ps 40: 7-8a. 8b-9. 10. 17/ Mk 3: 7-12
24 Fri	St. Francis de Sales	Hebr 8: 6-13/ Ps 84: 8 and 10. 11-12. 13-14/ Mk 3: 13-19
25 Sat	St. Peter Thomas	Act 22: 3-16 or Act 9: 1-22/ Ps 117: 1. 2/ Mk 16: 15-18

Sunday
വെർബും ഡോമിനി യുട
 പ്രസിദ്ധീകരണത്തിന് താകളുടെ സഹായം
 താഴെക്കാണുന്ന അക്കാദ്വിലേക്ക് അയക്കു

Radio Maria Association
 A/c No. 10640200019090
 IFSC FDRL0001064
 Federal Bank, Aroor

Published by Fr. Rafi Kootumkal for Media Commission, Diocese of Cochin. For Private Circulation only.

